[1987 நவம்பர் 13

கொசுக்களை அழிக்கும் மூலிகைகள்

94—(*வினா எண் 3022)—திரு. குமரி அனந்தன் : மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

கொசுக்களை அழிக்கும் மூலிகைகள் ஏதேனும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதா ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : பேரவைத் தலைவர் அவர்களே, ஆம் கொசுக்களை அழிப்பதற்கு பைரத்ரம் என்னும் மூலிகையிலிருந்து பைரத்ரம் என்னும் பூச்சி கொல்லி மருந்து தயாரிக்கப்படுகிறது.

ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெண் மருத்துவர்.

95—(*வினா எண் 3803)—திரு. என். விஜயபாலன் : மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு வருடகாலமாக பெண் மருத்துவர் இல்லாமல் இருப்பது அரசுக்கு தெரியுமா ?

(ஆ) ஆம் எனில், அரசு எடுத்த நடவடிக்கை என்ன ?

மாண்புமிகு திரு. ப.உ. சண்முகம் : பேரவைத் தலைவர் அவர்களே, (அ) மற்றும் (ஆ): ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண் மருத்துவர் 17—6—1987 முதல் பணிபுரிந்து வருகிறார்.

கண் கொடையளிப்போர்

96—(*வினா எண் 4548)—திரு. மா. மணிமாறன் : மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) கண் கொடையளிப்போர் எத்தனை பேர் தயாராக உள்ளனர் ?

(ஆ) அவைகள் சேமிக்கும் இடங்கள் எங்கெங்கு உள்ளன ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : பேரவைத் தலைவர் அவர்களே, (அ) சென்னையிலுள்ள அரசு கண் மருத்துவமனையில் 2,107 நபர்களும், மதுரையிலுள்ள இராஜாஜி மருத்துவ

வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

1987 நவம்பர் 13]

மனையில் 1,693 நபர்களும் கண் தானம் செய்வதற்கு பதிவு செய்துள்ளனர். இவற்றினைத் தவிர அரிமா சங்கத்தினரால் சென்னை அரசு கண் மருத்துவ மனையில் நடத்தப்பெறும் கண் வங்கி மூலம் 2,818 பேர் கண் தானம் செய்யப் பதிவு செய்து உள்ளனர்.

(ஆ) (1) அரசு கண் மருத்துவமனை, சென்னை-8.

(2) அரசு இராஜாஜி மருத்துவமனை, மதுரை.

(3) சங்கர நேத்ராலயா, சென்னை.

(4) சோர்டியா மருத்துவமனை, சென்னை.

(5) அகர்வால் கண் ஆராய்ச்சி நிலையம், சென்னை.

(6) அரவிந்தர் கண் மருத்துவமனை, மதுரை.

தனியார் மருத்துவமனை தொடங்க நிபந்தனைகள்.

97—(*வினா எண் 6121)—மாண்புமிகு திரு. வேடசந்தூர் வி.பி. பாலசுப்ரமணியன்: (பேரவைத் துணைத் தலைவர்) மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :—

தனியார்கள் மருத்துவமனை தொடங்கும்போது அரசு விதிக்கும் நிபந்தனைகள் என்ன ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தற்போது தனியார் மருத்துவமனைகள் அமைப்பதை கண்காணிப்பதுபற்றி எந்த ஒரு சட்டதிட்டமோ கட்டுப்பாடோ இல்லை.

மாண்புமிகு திரு. வேடசந்தூர் வி. பி. பாலசுப்ரமணியன் (பேரவைத் துணைத் தலைவர்) : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தனியார் மருத்துவமனை என்பது, பெரிய அளவிலே இன்று தமிழ்நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. அங்கே முறையாக செவிலியர் பயிற்சிக்குப் படிக்காதவர்களை எல்லாம் நர்சுகள் என்று வைத்துக் கொள்கிறார்கள். அதேபோல் மருந்தாளர்— பார்மசிஸ்ட் பயிற்சிக்குப் படிக்காதவர்களை எல்லாம் மருந்தாளர்களாக வைத்துக் கொள்கிறார்கள். சாதாரணமாக ஒரு ஆயிரம் ரூபாய் மூலதனத்திலே கடை வைப்பது என்றால்கூட, லைசென்சு வாங்குகிற முறை இருக்கிறது. அதுபோல, படுக்கை வசதிகள் கூட, ஒரே அறையில் 10 நோயாளிகளைப் போடுகிற வழக்கத்தைக்கூட பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் இன்றைக்கு வைத்திருக்கிறார்கள். எனவே, அவற்